

## SUPPLEMENT

TO

# The Ceylon Government Gazette,

## PART III.

FRIDAY, NOVEMBER 16, 1900.

### NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 31st day of October, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Assistant Government Agent of the Kegalla District, at the Kegalla Kachcheri, and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Assistant Government Agent, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,  
Assistant Government Agent.

#### Description of Lands referred to.

The following lots, situated in the village Walagama in Gandolaha patti of Beligal korale, in the Kegalla District, as described in the annexed plan:—

A block of land comprising lots:—

Lot.		Name of Land.	Extent.		
			A.	B.	P.
7560	...	Nugawalamullehena	...	1	0 31
2179	...	Murutenwala alias Buluwehena	...	66	3 10
2180	...	Malmiyatenna	...	30	1 0
2181	...	Kamatteenna	...	2	3 7
2182	...	Ilunkpalessa	...	20	0 28
2183	...	Kammalenna	...	48	1 10
1816	...	Penalandawapillewa	...	12	3 29
38	...	Malmetennamukalana	...	6	0 27
			188	2	22

on preliminary plans 5,923, 729, 606, and 29, respectively; and bounded on the north by Pinnagollehena claimed by the heirs of Wattegama Ratemahatmaya, water-course, Ittewalgalahena and Dikhena claimed by the Crown, Narangallakanda claimed by the heirs of L. B. Wattegama Ratemahatmaya, and the village boundary of Kehelwatugoda village; on the east by Galle-pallehena claimed by Kirihami and Appuhami, Kahatagahamullemullahena claimed by Ukkuhami, Gallepallehena claimed by Kirihami and Appuhami, Hikgollahena claimed by Apage Punchirala and others, Galkotuwahena claimed by Manannalage Uku, Kannattottedeniyaheha claimed by Punchirala and Dingiri Menika, land described on title plan 53,520 called Allugolla claimed by V. Punchirala, Tennahena claimed by Uku, Naketigehena and Alugollahena claimed by N. Heene and others, Alugollahena claimed by P. Dewaya and others, land described on title plan 173,405 called Kongahamuluhena claimed by W. P. Fernando, Alugolle-ela, Peelaanuluhena claimed by Kandegedara A. Hami and others, Kakirihena claimed by P. Dewaya and others, Alukirilehena claimed by Gilanhami and another, Pattineyahena (P. P. 4,006) claimed by the Crown 8,814 on the south by Galapitahena (P. P. 6,902) claimed by Samarasinha and Kam maltenne-ela, Kandawatta claimed by Kiria Y 268 Kotikelepiyawatta claimed by Vidanalage Appuhami, Attalawatrahena claimed by P. Kiriya; on the west by Ahangodaya Mideniyakumbura and Galkotuwewatta claimed by P. Dewaya, Gedaragawahena claimed by Ukkwa and another, Gedaragawahena claimed by P. Ukkwa and another, Meegahamullewatta (P. P. 253) claimed by Kiri Naide, Medawatta (A 51) claimed by Kiriya, land described on title plan 74,857 called Peleyewatta claimed by W. Kiriya, Migahapitiyehena claimed by Puchi and others, Migahapitiyehena claimed by P. Ukkwa and others, Megahapitiyehena claimed by M. Puchi and

others, Kuppayamiwatts claimed by Balahami, Migahapitiyehena, claimed by P. Ekuwa, Udapitiyehena claimed by M. Punchi Ambagahamullehena and Neketigehena claimed by Ukku, Vailehena claimed by P. Dewaya, Jambugahamullehena claimed by Punchi Ekuwa, Murutewalahena (<sup>P. P. 729</sup>  
~~F 90~~) claimed by D. M. Madalenahami, Bogahamullahena-ela, Kongahawillewatta

( P. P. 728 ) claimed by Dona M. M. Hami, land described on title plan 53,550 called Kongahawatta claimed by the heirs of E 90  
Mr. J. A. Hollowell, lands described on title plans 53,549 and 49,696 called Panguwattakumbura claimed by Kiri Nayder Banda Vidane, land described on title plan 53,552 called Panguwattakumbura claimed by the heirs of Mr. J. A. Hollowell,  
Butkenduwapillewa ( P. P. 606 ) claimed by Menikrala.  
S 76

2. Lot 7,559 on preliminary plan 5,923 called Palupanguwehena, in extent 1 acre and 12 perches; and bounded on the north by Egodawatta claimed by Kalu Menika; on the east by Dodamunna-ela; on the south by Dodanmuniwahena claimed by Hendriok Appu; on the west by a road.

**අමු** සි පහත සඳහනවෙන ඉඩීම් සම්බන්ධව ඇසින්ව, සිදුමක් ඇති කොනේක ඉස්නව්; නම් එම ඇ වූ මැ 1900 කටු ඔක්කොස් බර් මය 31 චෙති දින පාස් තුන්මා සයක් ඇතුළු කුලාලෝලේ කිවිලේරියා ඇවින් කුලාලෝල දිස්ත්‍රික්කුවේ උප ජ්‍යෙෂ්ඨ තුන්නාජියේ ඉදිනිපිට පෙණ්සිස් එකී ඉඩීම්වලට හෝ ඉන් එකකට තිබෙන ඇසින්කුම තොගක් එම සම්බන්ධව තිබෙන වැදුග්‍යක්ම සිය තොසිටියොන් එස් උප ජ්‍යෙෂ්ඨ තුන්නාජියේ යුහුගේ එසින වූ මැ 1897 නේ 1 චෙති ආදා පහැයෙන උප්පෙනු ජ්‍යෙෂ්ඨ ලැබී තිබෙන බලපුරුවන්කම්වල ප්‍රකාරයට, ඇසින්කුම සිය කොසිටිය එම ඉඩීම් රුන්කාජි ගෙනෙය අප්පෙන ඇති ලියුව්ලේ ලැයිදර්ශකරණ බව මෙසින දැනාගැන පුහුයි.

ବର୍ତ୍ତୀତି ହିନ୍ଦୀ,  
ଅଣେବେଳେ ରୂପଶର୍ମଙ୍କୁ ଲାଗିଲା.

කියන්නේ මේ බඩු යුතුයි.

କୁଣ୍ଡଳ ଦୀପନୀତିକୁମାର ଅଜନ ଲେଖାଲେଖାରଙ୍ଗେ ଉଚ୍ଚଦେଶ୍ୟପଦନ୍ଧୂରେ ଲାଗାଏ ଯାଏ ଯାତ୍ରି ପିତାମହ ତିବା ଅଭିଭାଷ ଉପରେ  
କିମ୍ବାକୁମାର ପେଣ୍ଟାରିନ ବ୍ୟାକ୍ ମାତ୍ର 5923, 729, 606, ଓ କା 29 ଲିଙ୍ଗିକିତାରୁ ଅବ୍ୟାକୁ ମେହେ ପରାମର୍ଶ ଆଧାରରେ କୁଣ୍ଡଳ

ക്രമിക്കുന്ന പരിപാടി.	ഉച്ചിത്തെച്ചിൽ നിന്ന്.	ക്രമിക്കുന്ന പരിപാടി.	ഉച്ചിത്തെച്ചിൽ നിന്ന്.
7560	...	ബുദ്ധലഭപ്പില്ലൾക്കു ദണ്ഡൻ	1 0 31
2179	...	മീറ്റുനൈന്തിവല്ല ചൊക്കോൺ മുത്തിലേ ഫേം ക	66 3 10
2180	...	വല്ലുക്കുന്നൈന്തന	30 1 0
2181	...	കാല്ലന്നൈന്തന	2 3 7
2182	...	ഉർഖ്വക്കുലോധ്യ	20 0 28
2183	...	കാല്ലില്ലൈന്തന	48 1 10
1816	...	പെന്തുന്നൈന്തിവല്ല പിള്ളോട്ടി	12 3 29
38	...	വല്ലുക്കുന്നൈന്തന മുക്കലുക	6 0 27

උපය දරයාව ගැනීමද, ඉතුළත තෙක්සය පෙන්වාගැනීම නිස් ත. ගැන්වා ඇත්තේ සෑම මුද්‍රාව පෙන්වනු ලබයි. මෙහි පෙන්වනු ලබයි.

අසිනි ( ම. ස.  $\frac{353}{Z 50}$  ) මයුදුවක්තාද, විවිධීම්. කිලෝට අසිනි නොම්මර 74,857 පිගුරකවඩු සිංහ පෙරේයා පැලුගෙවන්නාද, ප්‍ර. එම් සහ තවත් අසින්ට අසිනි මිගෙහපිටියේ ශේෂද, පි. උපක්වාව, සහ තවත් අසින්ට අසිනි මිගෙහපිටියේ ශේෂද, ඇ.මි. ප්‍ර. එම් සහ තවත් අසින්ට අසිනි මිගෙහපිටියේ ශේෂද, බාලප්‍රායාම් අසිනි සුජ්පායගම් වන්නාද, පි. එකුවට අසිනි මිගෙහපිටියේ ශේෂද, ඇ.මි. ප්‍ර. එකුවට අසිනි මිගෙහපිටියේ ශේෂද, ඇ.මි. ප්‍ර. එකුවට අසිනි රුහුණියේ ශේෂද, පි. දේවකාට ඇ.මි. ප්‍ර. එකුවට අසිනි රුහුණියේ ශේෂද, පි. දේවකාට ඇ.මි. ප්‍ර. එකුවට අසිනි ( ම. ස.  $\frac{729}{F 50}$  ) තුරකුණු

விடு ஷீக்டி, வேதாகத்தில்லே கென்சன் அல்லது, மேற்கூரை அ.மி. அ.மி. கால்வி அகிளி ( பு. சி. 729/ எ. 90 ) கோயில்களில்லே விடுக்கடி, சே.

ඒ. නොලුවල් මගයේමයාගේ උරුලත්ක්‍රීයාවයේ අසින් නොමිලර 53,550 පිශුරකටවූ සිංහ පෙණීයන කොළඹ විස්තර හේ නොලුවල් ඇත්තා බලපෑම්පැදුල්පත්ව අසින් නොමිලර 53,549 පහ 49,696 පිශුර කට්ටුසිවල පෙණීයන පාලුවන්හි භූමිරදා ඒ. නොලුවල් මගයේමයාගේ උරුලත්ක්‍රීයාවයේ අසින් නොමිලර 53,552 පිශුරකටවූ සිංහ පෙණීයන පාලුවන්හි භූමිරදා මැයිස්කරලුව අසින් (ඩී. සී. ද. 76.) බෙංකුයිජ්‍යලුව පිළුවලි.

2. නොමිලර 5,923 ලුද්ධීනියටත අඩු-අඩු පාරිපාලන සේන කිහිප අක්කර 1 පාරිවහ 12ක එකාලකම ඇති නොමිලර 7,559 ඩිමුන්සුවයි, රට් මූසිලි—දුරකථ කුලුවයිනෙකුටත අක්කින් එගාවචිවින්තුද: තුශේණුරට දෙමුන්සුනේ ඇලදී; දැනුවට හෙබුදීන්ද අක්කින් දෙව්චිවුතුව හෝනුද; බෙත්නාහිරට පරාජ්‍යන්යේ.

1900 ம் வருடம் பிரபுக்கிறீரா 31 ந் தேதியிலிருந்து மூன்று மாசுத்துள்ளே இதிலே பின்னர் சொல்லப்படும். காணிகளில் ஏதும் உடங்கையுள்ளவர்களென உரித்துப்பேசுபவர்கள் யாருமுண்டானால், அவர்கள் கேகாலை கச்சேரியிலே எனக்குமூன்பாகத் தெரிப்பட்டு குறித்த காணிகளுக்கு அல்லது அதிலே யாதும் உடங்கைக்கு உரித்துண்டெனச் சாதித்தாலன்றி, கேகாலை டிஸ்திரிக்கு உதவி அரசாட்சி ஏசென்று ஆகிய நான் 1897 ம் இலக்க கடடளைச்சட்டத்திலூல் கானக்குத் தரப்பட்டுள்ள தத்துவங்களின் பிரசாரம் உரித்துபேசுப்படாததாகிய குறித்த காணிகள் முழுக்கு ரிய ஆதனமென என்னுடைய கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்துவேன என்பதை அறிந்துகொள்க.

பெற்றிரும் இல்,  
உதவி அரசாட்சி எசன்டு.


## கூட்டுறவு காண்ணிகள்.

கேகாலீ டிஸ்திரிக்கைச் சேர்ந்த பெவிகள் கோற்றையில் கன்தொலாபத்து வலகம் என்கிற கிராமத்தில் இருக்கும் இத்தோட்டைத்திருக்கும் 5,923, 729, 606, 29 ம இலக்க பிரதமப் பட்களில் காண்கிற இதின்கீழ் காண்கிற காணிச்சிளின் எல்லையாவது : வடக்கு-வத்தேகம ரட்டே மாத்தமயாட்டைய உரித்தாளிகள் உரித்துபேசும் பின்னரைகள்லேவரன், தண்ணிழுடும் வாய்க்கால், அரசாட்சியார் உரித்துபேசும் பிட்டிவல்கலவையும் கிச்சன், அல். பி. வத்தேகம ரட்டேமாத்தமயாட்டைய உரித்தாளிகளும் உரித்துபேசும் நாறன்கொல்லைகந்த, செஅவ்வத்துகொட கிராமத்தின் எல்லை ; கிழக்கு-கிறித்துமியும் அப்புஆமி உரித்துபேசும் பலேடல்லைன், உக்குஆமி உரித்துபேசும் காட்டகாமுல்லேவரன், கிறித்துமியும் அப்புஆமியும் உரித்துபேசும் கால்லைன், எப்பாகே புன்சிரூலையும் சிலரும் உரித்துபேசும் இக்கொட்டுவேவரன், மன்னலாகே உக்கு உரித்துபேசும் கல்கொட்டுவேவரன், புன்சிரூலையும் ஏங்கிறிமெனிக்காவும் உரித்துபேசும் கான்தொட்டதெனியென், வி. புன்சிரூலை உரித்துபேசும் 53,520 ம இலக்க பிரதமபடத்தில் காண்கிற அலுகொல்ல, உக்கு உரித்துபேசும் தென்னென், அன். யீனியும் சிலரும் உரித்துபேசும் நெக்கதிகேவையை அலுகொல்லேவரன், பி. தேவயாவும் சிலரும் உரித்துபேசும் அலுகொல்லேவரன், டவினியு. பி. பிரஞ்சு உரித்துபேசும் 173,405 பிரதமபடத்தில் காண்கிற கோன்காமுலைன், அலுகொல்லேவரல், கங்கேதெதற ஏ. ஆமியும் சிலரும் உரித்துபேசும் பில்லே மூலைன், பி. தேவயாவும் சிலரும் உரித்துபேசும் கெக்கிறின், ஜில்லா ஆமியும் சிலரும் உரித்துபேசும் அலுகிரிலீன், அரசாட்சியார் உரித்துபேசும் பத்தினியென் (P. P. 4,006; P. P. 8,814); தெற்கு-கிறீ உரித்துபேசும் கலைப் படைனீர்ப்பேரன் (P. P. 6,902) யும் கம்மல்கெதனானென்று, கங்கேதுவத்து, விதான்வாகே அப்புஆமி உரித்துபேசும் கொட்டுகெலிபிட்டியவத்து, பி. கிறிய உரித்துபேசும் அத்தலவத்துவன் ; மேற்கு-அரசாட்சிசிரார் உரித்துபேசும் அன்கொட்டாரன், பி. கிறியாவும் சிலரும் உரித்துபேசும் வெதற்காவாரன், அரசாட்சியார் உரித்துபேசும் பாலுபங்குவேவரன், பி. தேவயா உரித்துபேசும் மீதனியகும்புறயும் கல்கொட்டுவேவத்து, டி. உக்குவாவும் சிலரும் உரித்துபேசும் தெற்காவாரன், பி. உக்குவாவும் சிலரும் உரித்துபேசும் கெதற்காவாரன், கிறியங்கிதை உரித்துபேசும் மீங்அமுல்லவத்து (P. P. 253; A. 51) கிறியா உரித்துபேசும் மெதவத்து (P. P. 253; A. 50), டவினியு. கிறியா உரித்துபேசும் 74,857 ம இலக்க பிரதமபடத்தில் காண்கிற பேஸியேவக்டு, புன்சியும் சிலரும் உரித்துபேசும் மீங்அபிட்டியன், புன்சியும் சிலரும் உரித்துபேசும் மீங்அபிட்டியன், அம். புன்சியும் சிலரும் உரித்துபேசும் மீங்அபிட்டியன், பாலா ஆமி உரித்துபேசும் சூப்பாயமவத்து, பி. எக்குவா உரித்துபேசும் மீங்அபிட்டியன், எம். புன்சி உரித்துபேசும் உடாபிட்டியன், உக்கு உரித்துபேசும் அம்பகாலுமையும் நெக்தத்திகேனன், பி. தேவயா உரித்துபேசும் வெலீனன், புன்சி எக்குவா உரித்துபேசும் சம்பகாலுமைன், டி. எம். மதிலினாதுமி உரித்துபேசும் முறுத்தள்வேவரன் (P. P. 729; F. 90) போகாமுலைன் அல், தொன் எம். எம். ஆமி உரித்துபேசும் கோன்காவில்லேவத்து (P. P. 729; E. 90), ஜே. எ. ஓயவல்துரை உடைய உரித்தாளிகள் உரித்துபேசும் 53,550 ம படத்தில்

காண்கிற கோணசு அவத்த, இறிக்பிக்தே வண்டாவிதானே உரித்துபேசும் 53,549 ம 4,696 ம இலக்க பிரதமபடத்தில் காண்கிற பங்குவத்தகும்புற, ஜே. எ. ஒல்வல்துரைஉடைய உரித்தாளிகள் உரித்துபேசும் 53,552 ம இலக்க பிரதமபடத்தில் காண்கிற பங்குவத்தகும்புற, மெனிக்ரூலை உரித்துபேசும் புத்தகெந்தவேபில்லாவ (P. P.  $\frac{606}{876}$ ).

இல.	காண்யினது பெயர்.		விசாலம்.		
			அ. ரூ. பெ.		
7660	றங்கவலமூலன்	...	1	0	31
2179	முறுத்தனவல அல்லது புலுவேன்	...	66	3	10
2180	மலமியேதன்ன	...	30	1	0
2181	கமத்தென்ன	...	2	3	7
2182	இலுக்பெல்ஸ்	...	20	0	28
2183	கம்மலதென்ன	...	48	1	10
1816	பெலனநதாவேபில்லாவு	...	12	3	29
38	மல்மெதன்னேமூக்களான	..	6	0	27
			188	2	22

2. 5,923 ம இலக்க பிரதமபடத்தில் 7,559 ம தண்டில் காண்கிற 1 ஏக்கர் 12 பரசல் விசாலமுள்ள காண்கிக்கு எல்லையாவது; வடக்கு-கலுமெனிக்கா உரித்துபேசும் ஏக்டவத்து; கிழக்கு-தொடமுனேஸ்ல; தெற்கு-என்றிகாப்பு உரித்துபேசும் தொடமுனுவேன; மேற்கு-ஒரு ரூட்டு.



Scale of 16 Chains to an Inch.  
Situation : Walagama village in Gandolaha pattu of Beligal korale.

Preliminary plan 5 923

Lot.		Name of Land.	Preliminary plan 3925.			Extent.
			A.	R.	P.	
7559	...	Palupanguwahena	...	...	...	A. 1
7560	...	Nugawadlamullehena	...	...	...	R. 0 12
						P. 1 31
			Preliminary plan 729.			
2179	...	Murutanwela <i>alias</i> Buluwahena	...	66	3	10
2180	...	Malmiyattenna	...	30	1	0
2181	...	Kamatennenna	...	2	3	7
2182	...	Hukpalessa	...	20	0	28
2183	...	Kammaltenna	...	48	1	10
			Preliminary plan 606.			
1816	...	Penalandawapililewa	...	12	3	29
			Preliminary plan 29.			
38	...	Malmetenneruwa	...	6	0	27

38 ...

27 S. J. C. MORE,  
for Surveyor-General.